which the Hon. Minister answered ' Yes '. May I know why it is termed as ' Little England ' ?

The Hon. Thiru K. RAJARAM : Mr. Little Wood lived in Dharmapuri in the old Salem district. He visited the spot. After seeing the lakes and beautiful atmosphere, he named it as ' Little England '. The height is also 3,500 feet. It has got very pleasant weather also.

### *Karunanidhi Nagar, Madras*

* 206. *Q.*—Thiru S. VELLAPANDIAN (on behalf of Thiru V. ISVARMURTI) : Will the Hon. the Minister for Backward Classes be pleased to state—

(*a*) whether the housing flats of the State Housing Board at Karunanidhi Nagar, Madras have been completed as scheduled ; and

(*b*) if so, whether these flats have been handed over to the purchasers as scheduled ?

### சென்னை, கருணாநிதி நகர்

*திரு. எஸ். வெள்ளப்பாண்டியன் (திரு. வ. ஈஸ்வரமூர்த்தி சார்பில்): மாண்புமிகு பிற்பட்ட வகுப்பினர் நல அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—*

*(அ) சென்னை, கருணாநிதி நகரில் மாநில வீட்டு வசதி வாரியத்தின் வீட்டு அங்கணங்கள் கட்டும் பணி திட்டமிட்டபடி முடிக்கப்பட்டுள்ளதா ?*

*(இ) ஆமெனில், இந்த அங்கணங்கள் திட்டமிட்டவாறு வாங்கியவர்களுக்கு ஒதுக்கப்பட்டதா ?*

The Hon. Thiru K. RAJARAM : (*a*) Yes.

(*b*) The flats should have been handed over in November, 1971. But there was a time-lag of four months as the electricity connections could not be obtained in time. The flats were, however, handed over in March, 1972.

### *Free supply of implements to persons belonging to Dhobi and Barber professions*

* 207. *Q.*—Thiru G. SWAMINATHAN : Will the Hon. the Minister for Backward Classes be pleased to state :

(*a*) the number of persons belonging to dhobi and barber professions to whom free supply of implements was made till date; and

[1972 ஆகஸ்ட் 22

(b) the number of non-Hindus who received such free supplies out of them ?

### சலவைத் தொழில், முடி திருத்தும் தொழில் செய்பவர்களுக்கு கருவிகள்

**திரு. ஜி. சுவாமிநாதன் :** மாண்புமிகு பிற்பட்ட வகுப்பினர் நல அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) சலவைத் தொழில், முடி திருத்தத் தொழில் செய்யும் எத்தனை பேருக்கு தேவையான கருவிகள் இன்றைய நாள் வரையில் இலவசமாக வழங்கப்பட்டன ?

(இ) இவர்களில், இந்துக்கள் அல்லாதோர் எத்தனை பேருக்கு இவ்வாறு கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன ?

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :**

(அ)—

| வருடம். | சலவையாளர். | முடிதிருத்துவோர். | மொத்தம். |
|---|---|---|---|
| (1) | (2) | (3) | (4) |
| 1966–67 .. | — | — | 1,440 தனிப்பட்ட விவரம் கிடைக்கவில்லை. |
| 1967–68 .. | — | — | 1,425 |
| 1968–69 .. | 745 | 753 | 1,498 |
| 1969–70 .. | 758 | 784 | 1,542 |
| 1970–71 .. | 748 | 765 | 1,512 |
| 1971–72 .. | 878 | 879 | 1,757 |

(இ) பின்தங்கிய வகுப்பினர் பட்டியலிலுள்ள சலவையாளர், முடி திருத்துவோரும் இவ்வுதவியைப் பெற தகுதி உடையவர். இந்துக்களிலிருந்து மதமாறியவர்களுக்கோ இந்துக்களல்லாத சலவையாளர், முடித்திருத்துவோர் களுக்கோ இவ்வுதவி தரப்படுவதில்லை. எனவே கேள்வி ‘இ’-க்கு இடமில்லை.

**திரு. ஜி. சுவாமிநாதன் :** இந்துக்கள் அல்லாதவர்களுக்குக் கொடுக்கப் பட்டதா என்பது தான் கேள்வி. அதை அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :** இந்துக்கள் அல்லாதவர்கள் பிற்பட்டோர் பட்டியலில் இல்லை. முஸ்லிம்களில் தமிழ் பேசுகிறவர்கள் இருந்தாலும், அவர் களில் தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள், சலவையாளர்கள் என்று இல்லை.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

1972 ஆகஸ்ட் 22]

என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜாதி அடிப்படையில் பாகுபாடு இருப்பவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

**திரு. சி. ஆர். கோலப்பா :** தலைவர் அவர்களே, மாவட்ட நல அதிகாரிகள் மூலமாகக் கொடுக்கப்படும். தொழில் கருவிகள், தொழில் செய்யக்கூடிய சலவைத் தொழிலாளிகள், முடிதிருத்துவோருக்குக் கிடைப்பதில்லை என்ற புகார் அரசுக்கு வந்திருக்கிறதா ?

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :** தலைவர் அவர்களே, அப்படிப்பட்ட புகார் எதுவும் இது வரை வரவில்லை என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

**திரு. மு. மாசிலாமணி :** தலைவர் அவர்களே, பிற்பட்ட வகுப்பினராக சலவையாளர், முடிதிருத்துவோர் ஆகியோருக்கு அளிக்கக் கூடிய தொழிற் கருவிகளை மற்ற சமூகத்தினர் பெற்றுக்கொள்வதாக புகார் ஏதேனும் அரசுக்குக் கிடைத்துள்ளதா ?

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :** தலைவர் அவர்களே, அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தான் வழங்கப்படுகிறது. மற்றவர்கள் பெற்றதாகப் புகார் வரவில்லை.

**திரு. ஜி. சுவாமிநாதன் :** இந்த உதவி தொழில் அடிப்படையில் செய்யப் படுகிறதா அல்லது ஒரு ஜாதி அடிப்படையில் செய்யப்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறேன். தொழில் அடிப்படையில் செய்யப்படுமானால், ஜாதி அடிப்படை ஏன் வருகிறது? எந்த ஜாதியாக இருந்தாலும், தொழில் செய்கிற வர்களுக்கு என்று ஏன் கொடுக்கப்படவில்லை என்பது தான் கேள்வி.

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :** தலைவர் அவர்களே, தொழில் அடிப் படையில் செய்யப்படுவதில்லை. பிற்படுத்தப்பட்டது என்று என்ன தொழிலில் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அறிவார்கள். ஆகவே, தொழில் சம்பந்தமாகத் தருவதில்லை என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குக் கவனப்படுத்துகிறேன்.

**திரு. தி. க. சண்முகம் :** தலைவர் அவர்களே, இதற்கு முன்பிருந்த அரசினர் இது போன்ற உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :** 1967-ல் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இந்தச் சலுகைகள் தரப்படுகின்றன. அதற்கு

முன் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் இல்லை.

**திரு. கே. ராஜாராம் :** இதற்கு முன் இருந்த காங்கிரஸ் நிர்வாகத்தில் பிற்பட்ட வகுப்பினருக்கு, முடி திருத்துவோர், சலவையாளருக்குத் தொழிற் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது அமைச்சருக்குத் தெரியுமா ?

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :** அவர்கள் கொடுத்தது ஒரு அளவோடு கொடுத்தார்கள். இப்பொழுது இலவசமாக நாங்கள் கொடுக்கிறோம்.

**திரு. கே. ராஜாராம் :** காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

**திரு. எம். எம். பக்கர் :** முஸ்லிம்களில் லப்பைகள் பிற்பட்டவர்கள். அவர்களிலும் சலவைத் தொழிலாளிகளும் முடி திருத்தும் தொழிலாளிகளும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெறுவது இல்லையா என்று அறிய விரும்புகிறேன். பெருவிட்டால் வகை செய்ய வேண்டும்.

**மாண்புமிகு திரு. க. இராசாராம் :** இது வரை விண்ணப்பம் அரசாங்கத்திற்கு வரவில்லை. வந்தால் கவனிப்போம்.

*Learner Drivers of the Transport Department*

* 208. *Q.*—THIRU S. VELLAPANDIAN (on behalf of THIRU V. ISVARMURTI) : Will the Hon. the Minister for Transport be pleased to state :

(*a*) whether a number of learner drivers of the Transport Department, were arrested in Madras about 13th August 1971; and

(*b*) if so, the reasons therefor ?

**போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த பயிற்சி வலவர்கள்**

**திரு. எஸ். வெள்ளப்பாண்டியன் (திரு. வ. ஈஸ்வரமூர்த்தி சார்பில்) :** மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) 1971-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் நாள் அளவில், சென்னையில் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த பயிற்சி வலவர்கள் (Learner Drivers) பலர் கைது செய்யப்பட்டனரா ?

(இ) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை ?

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS